

Tamil Murli Quiz 14-04-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையை தேர்வு செய்யவும்:

ஒவ்வொருவருடைய நாடியையும் பார்த்து முதலில் அவருக்கு _____ மீது நிச்சயம் செய்வியுங்கள்.

- A. ☐ ஞானத்தின்
- B. ☐ அல் :ப - தந்தை
- C. ☐ யக்ஞத்தின்
- D. ☐ ராஜயோகத்தின்

Q.2) சரியான விடையை தேர்வு செய்யவும்:

அல் :ப - தந்தை மீது நிச்சயம் ஏற்படாமல் ஞானம் அளிப்பது என்பது _____ ஆகும்.

- A. ☐ கடினமானது
- B. ☐ டைம் வேஸ்ட் - நேரத்தை வீணடிப்பது
- C. ☐ முறையில்லாதது
- D. ☐ சரியில்லாதது

Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:

எந்த முக்கியமான ஒரு புருஷார்த்தம் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான அதிகாரி ஆக்கி விடுகிறது?

- A. ☐ ஜுவாலாமுகி
- B. ☐ தபஸ்விமூர்த்
- C. ☐ மன்மனாபவ
- D. ☐ அந்தர்முகி

Q.4) சரியான விடையை தேர்வு செய்யவும்:

உள்முகமாக இருப்பவர்களின் அடையாளம்:

- A. ☐ தேக அபிமானத்தில் வரமாட்டார்கள்
- B. ☐ கோபம் கொண்டு சண்டையிடமாட்டார்கள்
- C. ☐ நடத்தை மிகவும் ராயலாகவும் சிறப்பானதாகவும் இருக்கும்
- D. ☐ குறைவாக பேசுவார்கள்
- E. ☐ யக்ஞ சேவையில் ஆர்வம் கொண்டிருப்பார்
- F. ☐ நினைவில் இருந்து சேவை செய்வர்
- G. ☐ மேலே கூறிய அனைத்தும்

Q.5) சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்பவும்:

என்னுடைய _____ சாஸ்திரங்களில் இல்லை. அவை பக்தி மார்க்கத்தின் _____ ஆகும்.

- A. ☐ ஞானம்
- B. ☐ வழிகாட்டுதல்
- C. ☐ வேண்டுகல்
- D. ☐ போதனை

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:

ஞானத்தின் பிராலப்தம் (பிராப்தி)முடிவடைந்த பிறகு _____ ஆரம்பமாகிறது.

- A. ☐ தேவி தேவதா தர்மம்
- B. ☐ சந்நியாசி மார்க்கம்
- C. ☐ பக்தி மார்க்கம்
- D. ☐ இராவண இராஜ்யம்

Q.7) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:

பரம ஆத்மா _____ ஆவார். எனவே அவருடைய குழந்தைகளும் _____ ஆவார்கள்.

- A. ☐ ஞானக் கடல்
- B. ☐ ஜோதி சொரூபம்
- C. ☐ சதோபிரதானம்
- D. ☐ பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர்

Q.8) சரியா? தவறா?

யார் சங்கமயுகத்தில் இல்லையோ அவர்கள் நாளுக்கு நாள் தமோபிரதானமாக ஆகிக் கொண்டே போகிறார்கள். பாபா தினமும் புருஷார்த்தம் செய்விக்கிறார். "நிச்சய புத்தி விஜயந்தி" - நிச்சய புத்தி உடையவர்கள் வெற்றி அடைவார்கள்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.9) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:

நினைவில் இருப்பதால் தான் _____ ஆகும். மற்றபடி அதிகமாகப் புரிய வைப்பதால் _____ ஆகாது.

- A. ☐ பலன்
- B. ☐ விநாசம்
- C. ☐ பாக்கியம்
- D. ☐ நன்மை

Q.10) சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக :

யுக்திகளுடன் கூடிய அல்லது சரியான சேவையின் பிரத்யட்ச பலன் _____ ஆகும்.

- A. ☐ உயர்ந்த பதவி
- B. ☐ 21 ஜன்ம பிராப்தி
- C. ☐ மணிமாலையில் வருவது
- D. ☐ குஷி